மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: பேரவையின் இன்றைய அலுவல்கள் இத்துடன் முடிவுற்று, நாளை (4—3—1982) காலை 9 மணிக்குப் பேரவை மீண்டும் கூடும்.

பின்னர் பேரவை பிற்பகல் 1–39 மணிக்கு ஒத்தி வைக்கப் பெற்றது.

(8) பேரவை முன் வைக்கப்பெற்ற ஏடுகள்.

அ. சட்டப்படிக்கான விதிகளும் ஆணைகளும்.

112. தமிழ்நாடு 1981-ஆம் ஆண்டு மதுபான (கட்டணத்தை திருப்பிக் கொடுத்தல், இருப்புகளை ஒருவகை செய்தல்) விதிகளை உருவாக்குவது குறித்து 9—9—1981-ஆம் தேதியிடப் பெற்ற மதுவிலக்கு-ஆயத்தீர்வைத் துறையின் 218-ஆம் எண். அரசாணையில் வெளியான அறிவிப்பு (தமிழ் நாடு 1937-ஆம் ஆண்டு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ் நாடு சட்டம் 10/1937) 54 (3) பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

ஆ. அறிக்கைகள், அறிவிப்புகள், ஏனைய தாள்கள்.

எதுவும் இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

TAMIL NADU LEGISLATIVE LIBRARY
11 DEC 1982

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS